

## பொறுப்பேற்றல் பத்திரம் மற்றும் பொறுப்பேற்றல் கடன்

**பொறுப்பேற்றல் பத்திரம் (Sponsorship Undertaking) என்றால் என்ன?**

கனேடியப் பிரஜை அல்லது நிரந்தரக் குடியிருப்பாளர் ஒருவர் தங்கள் குடும்ப உறுப்பினரை (உறுப்பினர்களை) நிரந்தரக் குடியிருப்பாளர்களாக வருவதற்குப் பொறுப்பேற்க விண்ணப்பிக்கும் போது, அவர் "பொறுப்பேற்றல் பத்திரம்" என அழைக்கப்படும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். இது பொறுப்பேற்பவர் (sponsor) ஒருவர், அவர் பொறுப்பேற்கும் நபரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதியுதவி செய்து பராமரிக்கப் போவதாகக் கனேடியக் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சுக்கு (Immigration, Refugees and Citizenship Canada - IRCC) வழங்கும் ஒரு வாக்குறுதியாகும்.

**பொறுப்பேற்கும் பணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?**

பொறுப்பேற்கப்படும் நபர் நிரந்தரக் குடியிருப்பாளராக (PR) ஆகும் நாளிலிருந்து பொறுப்பேற்பவரின் நிதியுதவிப் பொறுப்புத் தொடங்குகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது அவர்கள் யாரைப் பொறுப்பேற்று (ஸ்பான்சர் செய்து) இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

**குறிப்பு: கியூபெக்கிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்குப் பொறுப்பேற்கும் காலம் சற்று வித்தியாசமானது. பொறுப்பேற்கப்படும் ஏனையவர்களுக்காகப் பொறுப்பேற்கும் காலவரையறை பின்வருமாறு:**

- வாழ்க்கைத் துணைவர் (Spouse), பொதுச்-சட்ட ரீதியான துணைவர் (Common-law Partner), கூடி வாழ்பவர் (Conjugal Partner): 3 ஆண்டுகள்
- அவரைச் சார்ந்து வாழும் பிள்ளை (அவருக்குப் பிறந்தவர் அல்லது தத்தெடுக்கப்பட்டவர்) அல்லது கனடாவில் தத்தெடுக்கப்படும் 22 வயதுக்குட்பட்ட பிள்ளை: 10 ஆண்டுகள் அல்லது அவருக்கு 25 வயதாகும் வரை (எது முன்னராக வந்தாலும்)
- அவரைச் சார்ந்து வாழும், 22 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளை: 3 ஆண்டுகள்
- பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி: 20 ஆண்டுகள்
- வேறு உறவினர்: 10 ஆண்டுகள்

**பின்வரும் சூழ்நிலைகளினூடாக நீங்கள் சென்றாலும் கூட இந்தப் பொறுப்பேற்கும் பணி தொடரும்:**

- பொறுப்பேற்கப்படும் நபர் கனேடியப் பிரஜையாக மாறுதல்
- பொறுப்பேற்கப்படும் நபருடனான உறவுமுறை மாறுதல்(உதாரணமாக) , விவாகரத்து அல்லது பிரிவினை
- பொறுப்பேற்பவர் தனது வேலையை இழத்தல் அல்லது கடனில் சிக்குதல்
- பொறுப்பேற்கப்படும் நபர் ஏற்கனவே PR ஆன பிறகு, பொறுப்பேற்பவர் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற முயற்சித்தல்
- பொறுப்பேற்பவர் துன்புறுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும் கூட இந்தப் பொறுப்பேற்கும் பணி தொடரும். பொறுப்பேற்பவர் ஒருவர் பொறுப்பேற்கப்படும் நபர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டு உறவு முறிந்தாலும், பொறுப்பேற்பவருக்குரிய ) victim - துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடியவர்) இந்தப்

பொறுப்பேற்கும் பணி தொடரும். அந்த நபருக்கு ஏற்கனவே PR அந்தஸ்துக் கிடைத்திருந்தால் அதை ரத்துச் செய்ய முடியாது.

### **உதாரணம்:**

Dhruv தனது மனைவி Preetியைக் கனடா வருவதற்குப் பொறுப்பேற்கின்றார். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு அவருக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு Dhruv மற்றும் Preeti விவாகரத்து செய்கின்றனர். இந்நிலையில், Dhruv தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு Preetிக்கு நிதியுதவி வழங்கி அவரை ஆதரிக்க வேண்டும்.

### **உங்களைப் பொறுப்பேற்பவரிடம் இருந்து நீங்கள் சட்டப்பூர்வமாக நிதியுதவி கேட்க வேண்டும்**

உங்களைப் பொறுப்பேற்பவர் உங்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை என்றால், சமூகநல உதவி அல்லது welfare க்காக அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கலாம் (உதாரணமாக, Ontario Works). சமூகநல உதவிக்குரிய தகுதி பெறுவதற்கு, உங்களிடம் உள்ள நிதிவளங்கள் அனைத்தையும் முதலில் பார்க்க வேண்டும். பொறுப்பேற்பவர் உங்களுக்கு உறுதியளித்த நிதியாதரவும் இதில் அடங்கும். பொறுப்பேற்பவர் உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், நீங்கள் அவரிடம் நிதியுதவியைக் கேட்க வேண்டும். உங்களைப் பொறுப்பேற்பவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், உங்களுக்குச் சமூகநல உதவி நிராகரிக்கப்பட மாட்டாது, (உதாரணமாக: welfare) ஆனால் நீங்கள் சமூகநல உதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், உங்களைப் பொறுப்பேற்பவர் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.

சில சூழ்நிலைகளின் கீழ், உங்களைப்  
பொறுப்பேற்பவரிடமிருந்து நிதியுதவி கேட்க வேண்டிய  
அவசியமில்லை

**இந்தச் சூழ்நிலைகளுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:**

- உங்களைப் பொறுப்பேற்பவர் சமூகநல உதவியைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால்
- உங்களைப் பொறுப்பேற்பவர் இறந்தால்
- குடும்ப வன்முறை நிகழ்ந்து, உங்களைப் பொறுப்பேற்பவரின் ஆதரவை நீங்கள் பெற்றுக்கொள்வது பாதுகாப்பற்றதாக இருந்தால்

**பொறுப்பேற்றல் பத்திரம் ஒன்றை ரத்துச் செய்ய முடியுமா?**

நிரந்தர வதிவிட (PR) விண்ணப்பத்தில் IRCC இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் மட்டுமே ஒரு பொறுப்பேற்றல் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியும். அதனைத் திரும்பப் பெறுவதற்கு IRCC ஒப்புதல் அளித்தால் மட்டுமே பொறுப்பேற்பவர் ஒரு பொறுப்பேற்றல் பத்திரத்தைத் திரும்பப் பெற முடியும்.

**நீங்கள் பொறுப்பேற்ற நபர் நிரந்தர வதிவிடவாளராக (PR) ஆன பிறகு நீங்கள் ஒரு பொறுப்பேற்றல் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது.**

**பொறுப்பேற்றல் கடன் (Sponsorship Debt)**

பொறுப்பேற்கும் பணியை மேற்கொள்ளும் காலத்தில் பொறுப்பேற்கப்படும் நபர் சமூகநல உதவியைப் பெற்றால், பொறுப்பேற்பவர் அந்த பணத்தை அரசாங்கத்திற்கு மீளச்

செலுத்த வேண்டும்.

**பொறுப்பேற்றல் காரணமாகப் பொறுப்பேற்பவருக்குக் கடன் ஏற்பட்டால்:**

- அந்தக் கடனைச் செலுத்தித் தீர்க்கும் வரை அவரால் மற்றொரு குடும்ப உறுப்பினரைப் பொறுப்பேற்க முடியாது
- அரசாங்கம் பணத்தை வசூலிக்கத் தொடங்கும். அவர்கள் பொறுப்பேற்பவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லலாம் அல்லது சேகரிப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். கடன் அட்டை அல்லது வீட்டு அடமானக் கடன் செலுத்தப்படாவிட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை போன்றே இதுவும் இருக்கும். அவர்கள் உங்களுக்குத் தர வேண்டிய வரிச் சலுகைகளிலிருந்தும் கடனை வசூலிக்க முடியும்.

**பொறுப்பேற்றல் கடன் மன்னிக்கப்பட முடியுமா?**

பொறுப்பேற்றல் கடனை மன்னிக்க முடியாது. தள்ளிப் போடத்தான் முடியும்.

**பொறுப்பேற்றல் கடன் மீட்சி ஒத்திவைப்பு**

கடனை வசூலிப்பதை அரசாங்கம் ஒத்திவைக்கும் சில சூழ்நிலைகள் உள்ளன.

**இந்தச் சூழ்நிலைகளுக்கான சில உதாரணங்கள் பின்வருமாறு:**

- பொறுப்பேற்பவர் திறனற்றவராக இருத்தல் (அவருக்குத் தனது சொந்த நிதிநிலைமையை நிர்வகிக்கத் திறமை இல்லை)
- பொறுப்பேற்பவர் வங்குரோத்து (bankrupt) ஆகிவிடுதல்
- பொறுப்பேற்பவர் அசாதாரணமான சூழ்நிலைகளினூடாகச் செல்லுதல்
- பொறுப்பேற்கப்படுபவர் மூலம் நேரிடும் குடும்ப வன்முறையைப் பொறுப்பேற்பவர் எதிர்கொள்ள நேரிடுதல்